

பயிற்சி வினாக்கள்:

1. கீழ்க்காண்பவற்றுள் எது அரசின் வளங்களைப் பெருக்கும் வளங்களுள் ஒன்றாகும்?
(1) விதிகள் (2) ராட்டில் திட்டம் (3) வளங்கள் (4) சொத்துகள்
2. ஒரு பெயரால் அல்லது செயலால் விளையும் வருவாய் _____.
(1) விலை (2) கட்டணம் (3) மதிப்பு (4) வரி
3. வரியாகச் செலுத்தப்படும் மொத்த தொகையும் இருப்பு வைக்கப்படும் இடம்
(1) வங்கி (2) நாசிக் (3) அரசுக் கருவூலம் (4) பாராளுமன்றம்
4. கீழ்க்காண்பவற்றுள் எது ஆடம் ஸ்மித்தின் நான்கு வகையான வரி விதிப்பு கோட்பாடுகளுள் ஒன்று அல்ல?
(1) வருவாய் விதி (2) வசதி விதி (3) சிக்கன விதி (4) சமத்துவ விதி
5. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதி _____.
(1) வருவாய் விதி (2) வசதி விதி
(3) சிக்கன விதி (4) உறுதிப்பாட்டு விதி
6. வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்க வேண்டும் என்பது _____.
(1) சமத்துவ விதி (2) வசதி விதி
(3) சிக்கன விதி (4) உறுதிப்பாட்டு விதி
7. அரசுக்கு செலுத்தப்படும் வரிப்பணத்தில் இருந்து அதிக அளவிலான தொகை செலவிடப்படும் துறை _____.

(1) கல்வித்துறை

(2) போக்குவரத்துத்துறை

(3) மின்சாரத்துறை

(4) மீன்வளத்துறை

8. பண்டைய காலத்தில் வரி விதிக்கப்பட்டு ரொக்கமாகும் வேறு வகையாகவும் சேகரிக்கப்பட்டது" என்பதை விளக்கும் நூல் _____.

(1) புறநானூறு

(2) சிலப்பதிகாரம்

(3) திருக்குறள்

(4) அர்த்த சாஸ்திரம்

9. வரி செலுத்துவோரின் வசதிகளை அதிகப்படுத்தும் வரி _____.

(1) விகிதாச்சார வரி

(2) வளர்வீத வரி

(3) வசதி வரி

(4) தேய்வுவீத வரி

10. வருமான அளவை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியாக விதிக்கும் வரி _____.

(1) விகிதாச்சார வரி

(2) வளர்வீத வரி

(3) வசதி வரி

(4) தேய்வுவீத வரி

11. ஒருவரின் வருமானம் அதிகரிக்கும் போது அதற்கேற்ப வரி விகிதமும் அதிகரிப்பது _____.

(1) விகிதாச்சார வரி

(2) வளர்வீத வரி

(3) வசதி வரி

(4) தேய்வுவீத வரி

12. அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி _____.

(1) விகிதாச்சார வரி

(2) வளர்வீத வரி

(3) வசதி வரி

(4) தேய்வுவீத வரி

13. வளர்வீத வரிக்கு எதிரான வரி _____.

(1) விகிதாச்சார வரி

(2) வளர்வீத வரி

(3) வசதி வரி

(4) தேய்வுவீத வரி

14. தனியாளோ அல்லது நிறுவனமோ அரசுக்கு நேரடியாக வரி செலுத்துவதை குறிப்பது ____.
- (1) விற்பனை வரி (2) மறைமுக வரி
(3) நிறுவன வரி (4) நேர்முக வரி
15. கீழ்க்காண்பவற்றுள் எது நேர்முக வரிகளுள் ஒன்று அல்ல?
- (1) சொத்து வரி (2) வருமான வரி
(3) அன்பளிப்பு வரி (4) விற்பனை வரி
16. ஒருவரின் வரிச்சுமையை மற்றொருவரின் மீது சுமத்தும் வரி ____.
- (1) வருமான வரி (2) மறைமுக வரி
(3) நிறுவன வரி (4) நேர்முக வரி
17. கீழ்க்காண்பவற்றுள் எது மறைமுக வரிகளுள் ஒன்று?
- (1) சொத்து வரி (2) கலால் வரி
(3) அன்பளிப்பு வரி (4) வருமான வரி
18. "ஆயத்தீர்வை வரி" - என்றழைக்கப்படும் வரி ____.
- (1) சொத்து வரி (2) கலால் வரி
(3) அன்பளிப்பு வரி (4) வருமான வரி
19. ஒருவர் வைத்துள்ள சொத்துகளின் மதிப்புக்கு ஏற்ப விதிக்கப்படும் வரி ____.
- (1) சொத்து வரி (2) கலால் வரி
(3) அன்பளிப்பு வரி (4) வருமான வரி
20. நிறுவனங்கள் ஈட்டும் ____ மீது விதிக்கப்படும் வரி நிறுவன வரி ஆகும்.
- (1) மூலதனம் (2) இலாபம் (3) நடட்டம் (4) மதிப்பு
21. ஒருவர் வெகுமதியாக பெரும் பொருள்களின் மதிப்பு கேற்ப விதிக்கப்படும் வரி
- (1) சொத்து வரி (2) கலால் வரி

(3) அன்பளிப்பு வரி

(4) வருமான வரி

22. சேவை வழங்குவதன் அடிப்படையில் சேவையை _____ களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி சேவை வரி எனப்படும்.

(1) அளிப்பவர்

(2) பெறுபவர்

(3) 1 மற்றும் 2

(4) மேற்கண்ட எதுவுமில்லை

23. விற்பனை செய்யப்படும் பொருட்களின் மீது _____ களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி விற்பனை வரி எனப்படும்.

(1) விற்பவர்

(2) வாங்குபவர்

(3) 1 மற்றும் 2

(4) மேற்கண்ட எதுவுமில்லை

24. இந்தியாவில் முதன்முதலில் VAT அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம் _____.

(1) அரியானா

(2) தமிழ்நாடு

(3) புதுடெல்லி

(4) பஞ்சாப்

25. மொத்த (அ) சில்லறை விற்பனையாளர்களிடமிருந்தும் பொருள்களை வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய வரி _____.

(1) சொத்து வரி

(2) கலால் வரி

(3) அன்பளிப்பு வரி

(4) வருமான வரி

26. கீழ்காண்பவற்றுள் எது முதன்முதலில் கலால் வரி விதிக்கப்பட்ட பொருள்களுள் ஒன்று அல்ல?

(1) வாகன எரிபொருள்கள்

(2) சர்க்கரை

(3) உப்பு

(4) எண்ணெய்

27. பொழுதுபோக்கு படங்கள், கட்டணங்கள், மேடை அரங்கேற்ற நிகழ்ச்சிகள், பூங்காக்கள், விளையாட்டு தொடர்பான செயல்பாடுகள் போன்றவற்றிற்காக வசூலிக்கப்படும் வரி _____.

(1) சொத்து வரி

(2) பொழுதுபோக்கு வரி

(3) அன்பளிப்பு வரி

(4) வருமான வரி

28. தேசிய அளவில் ஒட்டுமொத்த பொருளாதார அடிப்படையில் விதிக்கப்படும் வரி_____.

(1) சொத்து வரி

(2) கலால் வரி

(3) அன்பளிப்பு வரி

(4) சரக்கு & சேவை வரி

29. பொருள்களின் விற்பனை, உற்பத்தி, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விதிக்கப்படும் வரி _____.

(1) சொத்து வரி

(2) கலால் வரி

(3) அன்பளிப்பு வரி

(4) சரக்கு & சேவை வரி

30. இந்தியாவில் விதிக்கப்படும் அதிகபட்ச GST சதவீதம் _____.

(1) 16%

(2) 28%

(3) 18%

(4) 19%

31. இந்தியாவில் விதிக்கப்படும் 12 % GST வரியில் மத்திய அரசுக்கு செல்லும் பங்களிப்பு _____.

(1) 9%

(2) 7%

(3) 8%

(4) 6%

32. இந்தியாவில் விதிக்கப்படும் 12 % GST வரியில் மாநில அரசுக்கு செல்லும் பங்களிப்பு _____.

(1) 9%

(2) 7%

(3) 8%

(4) 6%

33. தூய்மை பாரத வரி விகிதம் _____.

(1) 0.5%

(2) 0.6%

(3) 0.7%

(4) 0.8%

34. கீழ்க்காண்பவற்றுள் எது GST வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் பொருள்களுள் ஒன்று அல்ல?

(1) கணினி

(2) காய்கறிகள்

(3) உணவு தானியங்கள்

(4) அத்தியாவசிய பண்டங்கள்

35. அரசால் மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை நாம்

பயன்படுத்தும்போது அதற்காக விதிக்கப்படும் வரி _____.

(1) சொத்து வரி

(2) கலால் வரி

(3) சுங்க வரி

(4) வருமான வரி